

# New Approach to Higher Mathematics


Author:

K. KUMARAVELU

Topic:

Vectors 2D (Two-Dimensional), Vectors 3D (Three-Dimensional), Calculus, Complex Numbers, Derivative, Differential Calculus, Equations, Function Graph, Integral Calculus, Matrices

இந்த புத்தகத்தில், GeoGebra மென்பொருளைப் பயன்படுத்தி கணிதக் கருத்துகளை எவ்வாறு காட்சிப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வோம். In this book, we will learn how to visualize mathematical concepts using GeoGebra software.



## Table of Contents

- Relations and Functions
  - Value of Function at a point
- Graphing functions using transformations
  - Shifting of Graphs
  - Shifting of graphs f(x+a)
  - Reflection of a graph -f(x)

- [Even or Odd function](#)
- [Translations of graphs  \$f\(x+a\)+a\$ ,  \$f\(x-a\)-a\$](#)
- [Complex numbers](#)
  - [Algebraic operations on Complex Numbers](#)
  - [Addition of two Complex Numbers](#)
  - [Subtraction of two Complex Numbers](#)
- [Matrices and Determinants](#)
  - [Algebraic Operations on Matrices - Order 3](#)
  - [Algebraic Operations on Matrices](#)
  - [Activity - Determinants](#)
  - [Test for consistency of the system of linear equations](#)
  - [Test of consistency of the system of linear equations](#)
  - [test for consistency of the system of linear equations](#)
  - [Limit of a function at a point](#)
- [Vectors](#)
  - [addition of two vectors](#)
  - [Addition of two Vectors in Three Dimensional](#)

- **Permutation and Combination**
  - **Permutations**
- **Differential Calculus**
  - **Derivative of a Function**
  - **Limit of a function at a point**
- **Straight lines**
  - **General form of Straight line  $ax+by+c=0$**
  - **Intersection of two lines**
- **Quadratic Equations**
  - **Vieta's Formula for Quadratic Equations**
- **Integral Calculus**
  - **Properties of Integrals**